

In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful

மசூதிகளை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கான 9 நடவடிக்கைகள்

இங்கிலாந்தில் ஜூலை 4 ம் தேதி மசூதிகள் மீண்டும் திறக்கப்படலாம் மேலும் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் இதற்கான நேரம் உறுதிசெய்யப்படாதவாறான அறிவிக்கையை ஐக்கிய ராஜ்ஜிய (UK) அரசு வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டி, மசூதியின் தலைவர்கள், அவர்களின் சமுதாயத்தின் பாதுகாப்பை பராமரித்துக் கொள்ளும் அதே வேளையில், எப்போது மற்றும் எவ்வாறு மசூதிகளை மீண்டும் திறப்பதைப் பற்றி கவனமாக முடிவு எடுப்பதற்கு உதவும்.

நடவடிக்கை 1: எப்போது மற்றும் எவ்வாறு என்பதை திட்டமிடவும்

திறப்பதற்கு முன்னர், COVID பாதுகாப்பு அதிகாரியை நியமனம் செய்வது முக்கியமாகிறது. அவர் உதவியோடு முழு ஆபத்து மதிப்பீடு செய்யவேண்டும். மேலும் சட்ட, மருத்துவ மற்றும் வல்லுநர் கருத்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவசரப்பட வேண்டாம்: நீங்கள் தயாராகுவதற்கு நேரம் எடுப்பின், தயார் ஆகும் வரை திறக்க வேண்டாம்!

நடவடிக்கை 2: இடத்தளத்தை திட்டமிடவும்

உங்களுடைய புதிய கொள்ளளவை கணக்கிடவும், வெளிக்கதவு இடத்தளத்தை கணக்கிடவும், தேவையற்ற வசதிகளை அடைத்துவிடவும். (உள்ளு செய்தல், கழிவறை), தனிவழி நுழைவு மற்றும் தனிவழி வெளியேறல் அமைக்கவும். துப்புரவுத் திட்டத்தை வகுக்கவும்.

நடவடிக்கை 3: சாதனங்களை திட்டமிடவும்

புதிய பெயர் பலகைகள், தொடர்பு இல்லா பணம் செலுத்தும் இயந்திரம் மேலும் துப்புரவு சாமான்கள் வாங்கவும். வழிபட வரும் நபர்கள் என்ன என்ன பொருள் கொண்டு வரலாம் என்பதை முடிவு செய்யவும். (அதாவது: தொழுகை விரிப்பு, திருக்குர்ஆன், முகக்கவசம் போன்றவை.)

நடவடிக்கை 4: இடத்தளம் மற்றும்

தன்னார்வலர்களை திட்டமிடவும்

புதிய விதிமுறைகளின்படி உங்களுடைய பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், எவ்வாறு தனிநபர் பாதுகாப்பு சாதனத்தை உபயோகிப்பது, நுழைகையில் COVID சோதனை, வரிசை நிர்வாகம், வளாகம் சுத்தம் செய்தல் மேலும் புதிய அத்தியாவசிய நடவடிக்கைகள் போன்றவை.

நடவடிக்கை 5: சமுதாயத்தை தயார்படுத்தவும்

உங்கள் உள்ளூர் சமுதாயத்திற்கு, யார் யார் தங்கள் வீட்டிலேயே தொழுகை மேற்கொள்ளவேண்டும் மேலும் யார் யார் மசூதிக்கு வரலாம் மேலும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளுக்கான அறிவுறுத்தல்களை அளிப்பதற்கான திட்டத்தை வகுத்துக்கொள்ளவும்.

நடவடிக்கை 6: தொழுகைக்கு முன்னதான செயல்பாடுகளை திட்டமிடவும்

முன்கூட்டியே பெயர் பதிவு செய்து கொள்வதற்கான முறை, வரிசை நிர்வாகம், கூட்டத்தைக் குறைக்க நுழைவு மற்றும் வெளியேற்றலில் பராமரிப்பு, நுழையும் போது COVID அடிப்படை சோதனை, ஒரு வழி நகர்வு ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும்.

நடவடிக்கை 7: தொழுகையை திட்டமிடவும்

திறப்பு நேரங்களை கட்டுப்படுத்தவும். சன்னத் தொழுகைகளை வீட்டில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தவும். இரண்டு மீட்டர் இடைவெளியை குறியிடவும், ஒவ்வொரு வரிசைக்கு இடையில் ஒரு வெற்றிட வரிசை இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். குத்பா சிறப்பு தொழுகை நேரத்தை குறைத்துக்கொள்ளவும். மேலும் பல சிறு கூட்டங்களாக சிறப்பு தொழுகைகளை நடத்தவும்.

நடவடிக்கை 8: தொழுகைக்கு பின்னதான செயல்பாடுகளை திட்டமிடவும்

பல சிறு கூட்டத் தொழுகைகளை நடத்துகையில், ஒவ்வொரு தொழுகைக்கும் இடையில் 30 நிமிட துப்புரவு மேற்கொள்வதற்கான நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும். தொழுகையாளிகள் மற்றவர்களை தொடவோ அல்லது கைகுலுக்குவது கூடாது என்பதை நினைவுபடுத்தவும். தொடர்பு இல்லா பணமளிப்பு இயந்திரம் அல்லது ஆன்லைன் வழியாக நன்கொடை அளிக்க வேண்டும். மேலும் அடுத்த தொழுகை வரை கட்டடத்தை பூட்டிவைக்கவும்.

நடவடிக்கை 9: ஏற்படக்கூடிய பிரச்சினையைப் பற்றி திட்டமிடவும்

தொழுகையாளி நோய் தாக்கத்திற்கு உள்ளாயின் அதற்கான திட்டத்தை தயாராக வைக்கவும். தொடர்பு வைப்பதற்காக வேண்டி வருகை தரும் அனைவரின் பட்டியலை பராமரிக்கவும். புகார்களை எவ்வாறு கையாள்வது, மசூதியின் ஆன்லைன் சேவைகளை உபயோகிக்க முடியாத நிலையில் உள்ளோருக்கு எவ்வாறு ஆதரவு அளிப்பது போன்றவை.

Download the full 9-step guide at
bit.ly/MosqueReopening

 covid@mcb.org.uk

  @muslimcouncil.uk

 @muslimcouncil

Training sessions to support you with implementing the above will be starting soon insha'Allah. Please identify your COVID safety officers who should attend the training sessions.

Collated by:

MCB
The Muslim Council of Britain

Help us do more, donate: LaunchGood.com/MCB